

## Tamil Murli Quiz 12-06-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .

இப்போது நீங்கள் புது சம்பந்தத்திற்கு சென்று கொண்டிருக்கிறீர்கள். ஆகையால் இங்கிருக்கும் கர்ம பந்தனதிற்கான சம்பந்தங்களை மறந்து \_\_\_\_\_ நிலை அடைவதற்கான முயற்சி செய்ய வேண்டும் .

- A. ☐ ஆத்மா அபிமானி
- B. ☐ கர்மா தீத
- C. ☐ சாட்சி
- D. ☐ அசரீரி

Q.2) சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

தந்தை குழந்தைகளுக்கு ஆஹா ஆஹா என்று கூறுகின்றார். அனைவரையும் விட அதிகமான அன்பு யாருக்கு கொடுக்கிறார்?

- A. ☐ ஏழை குழந்தைகளுக்கு
- B. ☐ மகான் ஆத்மாக்களுக்கு
- C. ☐ ஸ்ரீமத் படி நடப்பவர்களுக்கு
- D. ☐ தினமும் அமிர்தவேலையில் எழுந்து பாபாவை நினைவு செய்யும் குழந்தைகளுக்கு

Q.3) சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

எந்த அளவிற்கு \_\_\_\_\_ இருப்போமோ அந்தளவு பந்தனம் குறைந்து விடும்.

- A. ☐ சாட்சியாக
- B. ☐ விருந்தாளியாக (கெஸ்டாக)
- C. ☐ பற்றுதலின்றி லேசாக
- D. ☐ ஈடுபாடில்லாமல்

Q.4) சரியா? தவறா?:

யார் கர்மாதீத நிலையை அடையக்கூடியவர்களோ அவர்கள் கூட தர்மராஜ் புரியில் கணக்கை சரி செய்ய தண்டனை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.5) சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

நல்ல நல்ல முதல் தரமான குழந்தைகளிடத்தில் கிரகச்சாரம் அமர்ந்து விடுகிறது. கிரகச்சாரம் அமர்வதற்கான முக்கிய காரணம் \_\_\_\_\_ .

- A. ☐ ஞானத்தில் குறை
- B. ☐ தாரணியில் குறை
- C. ☐ நாடகத்தின் ரகசியத்தை அறிந்து கொள்வதில் குறை
- D. ☐ யோகாவில் குறை

Q.6) சரியா? தவறா? :

தியானத்தில் காட்சிகள் பார்ப்பதை விட ஞானம் நல்லது .

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.7) சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:

\_\_\_\_\_ நினைவு செய்தால் துக்கம் அல்லது குழப்பத்திற்கான விஷயங்கள் மறந்து விடும்.

- A. ☐ சங்கமத்தில் பாபா கொடுக்கும் பொக்கிசங்களை
- B. ☐ பிராப்திகளை
- C. ☐ ஞான ரத்தினங்களை
- D. ☐ எதிகால இராஜ்ய பாகியத்தை

Q.8) சரியா தவறா என்று குறிக்கவும்:

சில குழந்தைகள் மிகவும் முதல் தரமானவர்களாக இருக்கின்றனர். கூடவே இருந்தாலும் தூய்மையாக இருக்கின்றனர். ஒரு பொழுதும் விகாரத்தின் எண்ணம் கூட வருவது கிடையாது. அவர்களுக்கு மிகவும் உயர்ந்த பதவி கிடைக்கும்.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.9) சரியா தவறா என்று குறிக்கவும்:

இங்கு நீங்கள் எதையெல்லாம் பார்க்கிறீர்களோ அவைகள் அங்கு இருக்காது. கோயில் போன்றவைகளின் பெயர், அடையாளங்கள் மட்டும் இருக்கும்.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.10) சரியா தவறா என்று குறிக்கவும்:

போக் வைப்பது இங்கு வழக்கமாக உள்ளது. இதற்கும் ஞானம் மற்றும் யோகத்திற்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது.

- A. ☐ சரி
- B. ☐ தவறு